

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1907/17 - 2015 මාර්තු මස 25 වැනි දින - 2015.03.25
1907/17 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆந்திகதி புதன்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ.பி. 6/2001 .

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டம்

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் 13 (1) (ஈ) என்னும் பிரிவுடனும், 16 ஆம் பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் 112 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

நிதி அமைச்சர்.

கொழும்பு,
2015, மார்ச் 25.

ஒழுங்குவிதிகள்

2005, ஒற்றோபர் 12 ஆந் திகதிய 1414/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டின் காப்புறுதிச் சபை ஒழுங்குவிதிகள் அவற்றிற்கான 3 ஆம் ஒழுங்குவிதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றன :-

“3. காப்புறுதியாளரொருவர் வருடாந்தக் கட்டணமொன்றாகப் பின்வருவதனைச் சபைக்குச் செலுத்துதல் வேண்டும் :-

(அ) தொழிற்பாட்டின் முதலாவது பஞ்சாங்க ஆண்டுக்காக ஒரு இலட்சம் ரூபாவான பணத்தொகை :

ஆயின், எவ்வாறாயினும் 2011 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டத்தின் 53 ஆம் பிரிவிற்கு இணங்கியொழுக்குமாறு தேவைப்படுத்தப்பட்ட எவரேனும் காப்புறுதியாளர் தொழிற்பாட்டின் முதலாவது பஞ்சாங்க ஆண்டிற்காக, எழுதப்பட்ட மொத்தக் கட்டுப்பணத்தின் 0.10% இனை வருடாந்தக் கட்டணமாகச் சபைக்குச் செலுத்துதல் வேண்டும் ; அத்துடன்

(ஆ) தொழிற்பாட்டின் இரண்டாவது பஞ்சாங்க ஆண்டு தொடங்கிய திகதியிலிருந்தும் மற்றும் அதன் பின்னரும் -

(i) காப்புறுதித் தொழில் தொடர்பில் இரண்டு இலட்சம் ரூபாவான பணத்தொகை ; அல்லது

(ii) முற்போந்த நிதியாண்டிற்கான காப்புறுதித் தொழிலின் எழுதப்பட்ட மொத்தக் கட்டுப்பணத்தின் 0.10% இற்குச் சமமான தொகை,

இவற்றுள் எது உயர்வாகவுள்ளதோ, அத்தொகை.”.

4- 395



இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

இவ் அதி விசேட வர்த்தமானியை www.documents.gov.lk என்னும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

1A